

- 1) பொறுப்பு
- 2) முதலிலிருந்து
- 3) இருப்புநிலைக்குறிப்பு
- 4) ரூ15000
- 5) மனுமதிப்பீட்டு முறை
- 6) மொத்த சரக்கிருப்பு விற்பனை விகிதம்
- 7) சதவீதமாக
- 8) தொடக்க
- 9) புலனாகா
- 10) கலைப்பு
- 11) நட்டம்
- 12) ஸாபம்
- 13) 10நாட்கள்
- 14) ஒரு மாதம்
- 15) வராக்கடன்
- 16) அ)ரூ6000
- 17) ஆ)ரூ110000
- 18) ஆ)மொத்த கடனாளிகள் கணக்கு
- 19) அ)ரூ210000
- 20) அ)நட்டம்
- 21) அ)ஆண்டுதோறும் குறையும்
- 22) இ)முதலுடன்
- 23) அ)5 மடங்கு
- 24) முன்னாகும்
- 25) 25%
- 26) ஆ)ரொக்கச் செலுத்துதல்கள்
- 27) இ)முக மதிப்பு, முனைமம் மற்றும் தள்ளுபடியில் வெளியிடலாம்
- 28) ஆ)கட்டாயமானது
- 29) இ)கட்டாளி சேர்க்கப்படுகையில்
- 30) அ) ரூ200000
  
31. இறுதிக் கணக்குகள் தயாரிக்கும் போது விடுபட்ட இனங்களை கணக்கில் கொண்டு வர செய்யப்படும் பதிவு சரிக்கட்டுப் பதிவாகும். இது இரு இடங்களில் தோன்றும்
32. இருப்பாய்வு தயாரிக்க முடியாது. துல்லிய ஸாபம் கண்டிய முடியாது. உண்மையான நிதிநிலையை அறிய முடியாது. வரிவிதிக்கும் அதிகாரிகள் ஏற்பதில்லை.(ஏதேனும்2)
33. ஒரு சொத்தின் பயனளிப்புக் காலம் முடிந்த பிறகு அதை விற்றால் கிடைக்க கூடிய தொகையே ஏறிமதிப்பு. இதற்கு இறுதிமதிப்பு என்றும் பெயர்.
34. ஓர் இனம் மற்றொரு இனத்தோடு கொண்டிருக்க வேண்டிய கணிதவியல் உறவே விகிதம் ஆகும். இது நிதிநிலை ஆய்வில் முக்கிய கருவியாகும்.
35. அழைத்த தொகையைவிட மிகுதியாக செலுத்தப்படுவது அழைப்பு முன்பண்மாகும். இதற்கு 6% வட்டி பெற உரிமையுண்டு.
36. சராசரி ஸாபத்திற்கும் சாதாரண ஸாபத்திற்குமிடையே உள்ள வேறுபாடே உயர் ஸாபம் ஆகும். இது நந்பெயர் கணக்கிட உதவுகிறது.
37. ரொக்க விற்பனை, வாடுக்கையாளர்களிடமிருந்து வகுலித்தது, வட்டி பெற்றது, பங்காதாயம் பெற்றது, சொத்துக்களை விற்று பெற்றது
38. இறுதிமுதல் 6000  
(+)எடுப்பு 1200  
-----  
7200  
(-)கூடுதல் முதல் 2000  
-----  
5200  
(-)தொடக்க முதல் 2700  
-----  
இலாபம் 2500  
-----

39. கூடியுள்ள கழிவு க/கு ப. 4000														
கழிவு க/க 4000														
40. தேய்மானம் =சொத்தின் அடக்கமிலை-இறுதி மதிப்பு பயனளிப்புக்காலம்														
= <u>250000-50000</u>														
5														
= <u>200000</u> = <u>ரூ40000</u>														
5														
தேய்மான விகிதம் = <u>தேய்மானம்X 100</u>														
அடக்கவிலை														
= <u>40000</u> X 100 = <u>16%</u>														
250000														
41. நடப்பு விகிதம் = <u>நடப்பு சொத்துக்கள்</u>														
நடப்பு பொறுப்புகள் = கைரொக்கம்+ சரக்கிருப்பு+ கடனாளிகள்														
= <u>200000+120000+80000</u>														
= <u>ரூ.400000</u>														
நடப்பு பொறுப்புகள் = செ.மா.சீ.+பற்பலகடனீந்தோர்														
= <u>50000+150000</u>														
= <u>ரூ.200000</u>														
நடப்பு விகிதம் = <u>400000</u>														
200000														
= <u>2:1</u>														
a b														
42.பழைய விகிதம் : <u>3 2</u>														
5 5														
A யின் தியாகம் = <u>1 1</u> = <u>1</u>														
5 2 10														
B யின் தியாகம் = <u>1 1</u> = <u>1</u>														
5 2 10														
புதிய விகிதம் =பழைய ஸாப விகிதம் - தியாகம்														
A = <u>3 1</u> = <u>6-1</u> = <u>5</u>														
5 10 10 10														
B = <u>2 1</u> = <u>4-1</u> = <u>3</u>														
5 10 10 10														
a: b: c														
புதிய விகிதம் = <u>5: 3: 2</u>														
43.சராசரி ஸாபம் ரூ														
2001 இலாபம் 20000														
2002 இலாபம் 30000														
2003 இலாபம் 16000														
2004 நட்டம் 6000														
60000														
சராசரி ஸாபம் = <u>4000</u> = <u>ரூ.15000</u>														
4														
நந்பெயர் = சராசரி ஸாபம் x கொள்முதல் ஆண்டு														
= <u>15000x2</u>														
= <u>ரூ.30000</u>														
பற்று(ரூ) வரவ(ரூ)														
44.ரொக்க க/க பற்று 5200000														
(40000 x10)														
பங்கு முதல் க/க 400000														
(40000 x10)														
பங்கு முனைமம் க/க 120000														
(40000x3)														
(பங்குகளை முனைமத்தில் வெளியிட்ட பதிவு)														
45.அ														
<table border="1"> <thead> <tr> <th>நாள்</th> <th>விவரம்</th> <th>பேப்</th> <th>பற்று</th> <th>வரவ்</th> </tr> </thead> <tbody> <tr> <td>1</td> <td>வார்க்கடன் க/க பற்று கடனாளிகள் க/க</td> <td></td> <td>10000</td> <td>10000</td> </tr> </tbody> </table>	நாள்	விவரம்	பேப்	பற்று	வரவ்	1	வார்க்கடன் க/க பற்று கடனாளிகள் க/க		10000	10000				
நாள்	விவரம்	பேப்	பற்று	வரவ்										
1	வார்க்கடன் க/க பற்று கடனாளிகள் க/க		10000	10000										

2	இலாப நட்ட க/கு பற்று வாரக்கடன் க/கு		10000	10000
3	இலாப நட்ட க/கு பற்று ஜயக்கடன் ஒதுக்கு க/கு		10000	10000

ப. இலாப நட்டக் கணக்கு வ.

வாரக்கடன்	10000
ஜயக்கடன் ஒதுக்கு	10000
கடனாளி மீது தள்ளுபடி ஒதுக்கு	1900
இருப்பு நிலைக் குறிப்பு	
பொறுப்புகள்	
சொத்துகள் ரூ	
பற்பல கடனாளிகள்	210000
(-)வாரக்கடன்	10000
	200000
(-)ஜயக்கடன் ஒதுக்கு 5%	10000
	190000
(-)தள்ளுபடி ஒதுக்கு 1%	1900
	188100

45.ஆ) நிலையறிக்கை 31-3-2009

பொறுப்புகள்	ரூ	சொத்துகள்	ரூ
பற்பல கடன்நோர்	60000	கை ரொக்கம்	4000
செ.மா.சீ	15000	வங்கி ரொக்கம்	30000
கொடுப்பா செலவு	8000	அறைகலன்	50000
இறுதி முதல்	646000	பொறிவகை	300000
		பற்பலகடனாளிகள்	200000
		சர்க்கிருப்பு	120000
		பெ.மா.சீ	25000
	729000		729000

இலாப நட்ட அறிக்கை

விவரம்	ரூ
இறுதிமுதல் கூட்டுக: எடுப்பு	646000
	20000
	666000
கழிக்க: கூடுதல் முதல்	50000
	616000
கழிக்க: தொடக்க முதல் இலாபம்	400000
	216000

46.தேய்மானம் ஏற்படக் காரணங்கள் யாவை ?

(1)தேய்வு: ஒரு சொத்தை தொடர்ந்து பயன்படுத்தினால் உராய்வு ஏற்பட்டு தேய்மானம் ஏற்படும்.

(2)உபயோகிக்கப்படாமை: தொடர்ந்து சொத்துகளைப் பயன்படத்தாமலே வைத்திருந்தாலும் தேய்மானம் ஏற்படும்

(3)பராமரிப்பின்மை: சொத்தை சரிவர பராமரிக்கவில்லை என்றாலும் தேய்மானம் ஏற்படும்.

(4)வெறுமையாதல்: சுரங்கங்கள் எண்ணெய்க் கிணறுகள் போன்றவற்றில் தொடர்ந்து களிம வளங்கள் எடுக்கப்பட்டால் வெறுமையாதல் ஏற்பட்டு தேய்மானம் ஏற்படும்.

(5)காலப்போக்கு: சில சொத்துகள் கார்ப்பூரை போன்ற இயற்கை காரணங்களால் செயலிலந்து தேய்மானம் ஏற்படும்.

(6)வழக்கொழிவு: புதிய கண்டுபிடிப்புகள் காரணமாக பழைய சொத்துகளுக்கு மதிப்பிழந்து தேய்மானம் ஏற்படும்.

(7) காலநிர்ணயம்: குத்தகை பதிப்பிடிமை தனியுரிமை போன்றவை குறிப்பிட்ட காலத்திற்குப் பெறப்படுகின்றன.

47.ரொக்க திட்டப்பட்டியல் தன்மைகள் நன்மைகள்

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ரொக்கமாற்றும் குறித்த அறிக்கையாகும்.வனிகத்தில் நேரடியாகவும் மறைந்துகொண்டு ஏற்படக்கூடிய ஓவ்வொரு ரொக்க நடவடிக்கையும் கருதில் கொண்டு தாயாரிக்கப்படும் திட்டப் பட்டியலே ரொக்கதிட்டப் பட்டியல் ஆகும்.

தன்மைகள்:

(1)இது எதிர்காலம் குறித்து முன்னரே தயாரிக்கக்கூடியது ஆகும்.

(2)இது பணம் மற்றும் அலகுகளின் அடிப்படையில் தொரிவிக்கக்கூடியது ஆகும்.

(3)இது திட்ட இலக்கை அடைய வழி

நன்மைகள்:

(1)போதுமான ரொக்க இருப்பை பேண உதவுகிறது.

(2)இது மேலாண்மைக்கு பயனளிக்கும் வகையில் செய்திகளை அளிக்கிறது.

(3)நிதித் தேவையை பூர்த்தி செய்யும்திட்டம் தீட்ட

(4)ரொக்க இருப்பை கட்டபடுத்த உதவுகிறது.

48.

நிலை முதல் முறை	மாறுபடும் முதல் முறை
1.முதல் தொகை எப்போதும் நிலையாக இருக்கும்	1. முதல் தொகை ஆண்டக்காண்டு மாறுபடும்
2.முதல் கணக்கு நடப்பு கணக்கு என இரு கணக்குகள் உண்டு	2.முதல் கணக்கு மட்டுமே உண்டு.
3.எல்லாசரிக்டுதல்களும் நடப்பு கணக்குகளில் பதியப்படும்	3. எல்லாசரிக்டுதல்களும் முதல் கணக்குகளில் பதியப்படும்
4.நடப்பு கணக்க பற்று இருப்பையும் வரவிருப்பையும் காட்டும்	4.முதல் கணக்கு எப்போதும் வரவிருப்பையே காட்டும்

49.பற்று இயந்திரக் கணக்கு வரவு

1-4-2010 வங்கி க/க	ரூ 500000	31-3-2011 தேய்மானக் க/க	ரூ 50000
		500000x 10 100	
		500000	இருப்பு கீ/இ 450000
1-4-2011 இருப்பு கீ/கொ	450000	31-3-2012 தேய்மானக் க/க	50000
		450000	இருப்பு கீ/இ 400000
1-4-2012 இருப்பு கீ/கொ	400000	31-3-2013 தேய்மான க/க	50000
		30000	வங்கி க/க 380000
	430000		430000

தேய்மான கணக்கு

31-3-2011 இயந்திரக் க/க	ரூ 50000 50000	31-3-2011 இலாபநட்ட க/க	ரூ 50000 50000
31-3-2012 இயந்திரக் க/க	ரூ 50000 50000	31-3-2012 இலாபநட்ட க/க	ரூ 50000 50000
31-3-2013 இயந்திரக் க/க	ரூ 50000 50000	31-3-2013 இலாபநட்ட க/க	ரூ 50000 50000

50.1)மொத்த லாப விகிதம் = மொத்த லாபம் x 100  
விற்பனை

$$= 320000 \times 100$$

800000

= 40%

2)நிகர லாப விகிதம் = நிகர லாபம் x 100  
விற்பனை

$$= 160000 \times 100$$

800000

= 40%

3)இயக்க லாப விகிதம் = இயக்க லாபம் x 100  
விற்பனை

நிகர லாபம்+இயந்திரம் விற்றதால் நட்டம்-பெற்ற வட்டி x 100  
விற்பனை

$$இயக்கலாபம் = 160000 + 30000 - 10000$$

$$= 180000 \times 100$$

= 22.5%  
800000

51.இலாப நட்ட பகிரவு கணக்கு

முதல் கணக்கு

கனகா	செல்வி	கனகா	செல்வி
எடுப்பு 60000	40000	இருப்பதீ/கொ 300000	200000
எடுப்புமீதுவட்டி 1800	1200	முதல்மீதுவட்டி 15000	10000
வட்டி		னாதியம் 20000	-----
இருப்பு கீ/இ 320000	200000	இலாபநட்ட க/கு	46800 31200
-----	381800	-----	381800 241200
			இருப்பதீ/கொ 320000 200000

52.

விவரம்

பற்று

வரவு

பங்குமுதல் க/கு(5000 x 10)	50000	15000
பங்குமுதல் அமைப்புநிலுவை க/கு		10000
பங்குமுதல் அமைப்புநிலுவை க/கு		25000
பங்கு ஒறுப்பிழைப்பு க/கு	18000	
(2000 x 9)	2000	
பங்கு ஒறுப்பிழைப்பு க/கு		20000
(2000 x 1)		
பங்குமுதல் க/கு		
பங்கு ஒறுப்பிழைப்பு க/கு ப (20000 x 5)-(2000 x 1)	8000	
பங்கு முதலினகாப்பு		8000

ப பங்கு ஒறுப்பிழைப்பு க/கு வ

பங்குமுதல்	2000	பங்கு முதல் க/கு	25000
பங்குமுதலினசெலவு	8000		
இருப்பு கீ/இ	15000		
	25000		25000
		இருப்பு கீ/கொ	15000

பங்கு முதலின காப்பு

இருப்பு கீ/இ	8000	பங்கு ஒறுப்பிழைப்பு	8000
	8000		8000

53.அ)ப மொத்த கடனாளிகள் க/கு வ

கடன்விழ்பனை	700000	பெற்ற ரொக்கம்	434000
		அனித்ததள்ளங்பாடி	3500
		இருப்பு கீ/இ	262500
-----	700000		700000

ப மொத்த கடன்நீதோர் கணக்கு வ

அனித்த ரொக்கம்	612500	கடன் கொள்முதல்	787500
இருப்பு கீ/இ	175000		787500

ப வியாபார கணக்கு வ

கடன்கொள்முதல்	787500	கடன் விழ்பனை	700000
ரொக்ககொள்முதல்	1400000	(-)ரொக்கவிழ்பனை	350000
	927500		105000
கலி	15750	இறுதிசரக்கிருப்பு	122500
மொத்தலாபம்	229250		1172500
	1172500		

இலாபநட்ட கணக்கு	வ
அனித்ததள்ளங்பாடி	3500
சம்பளம்	17500
தேய்மானம்	4200
வியாபாரசெலவு	14000
விளம்பரம்	17500
நிகரலாபம்	175550
	229250
	229250

பொறுப்புகள்	இருப்புநிலைக்குறிப்பு	சொத்துகள்	வ
முதல் 262500		அறைகலன் 42000	
(-)எடுப்பு 75600	186900	(-)தேய்மானம் 4200	
(+)நிகரலாபம் 172550	359450	இறுதிசரக்கிருப்பு 37800	
வங்கிகடன் 52500	175000	கடனாளிகள் 262500	
கடன்நீதோர் 586950		ரொக்கம் 164150	
			586950

53.ஆ)ப	மறுமதிப்பீட்டு க/கு	வ
சரக்கிருப்பு 11500		ராகினி க/கு 18750
அறைகலன் 12500		பத்மினி க/கு 12500
பொறித்தொகுதி 3750		லலிதா க/கு 18750
கட்டிடம் 20000		
ஜயகடன்னாதுக்கு 2250		
50000		223250 140500 173250

முதல்கணக்குகள்	ராகினி பத்மினி லலிதா	ராகினி பத்மினி லலிதா
மறுமதிப்பீடு 18750	12500 18750	இருப்பு கீ/கொ
ரொக்கக்/கு 204500	- -	200000 125000 150000
இருப்பு கீ/இ -	128000 154500	லாபநட்ட க/கு 8250 5500 8250
		கப்புநிதி 3000 2000 3000
		நந்பெயா 12000 8000 12000
		223250 140500 173250

இருப்பு கீ/கொ	128000	154500
பொறுப்புகள்	இருப்புநிலைக்குறிப்பு	சொத்துகள்
முதல்		வங்கிரொக்கம் 8750
பத்மினி	128000	(213250-204500)
லலிதா	154500	கடனாளிகள் 86750
செ.மா.சீட்டு	32000	(89000-2250)
கடன்நீதோர்	62500	சரக்கிருப்பு 100000
கொடுபாசெலவு	500	அறைகலன் 5000
		பொறித்தொகுதி 45000
		கட்டிடம் 100000
		நந்பெயர் 32000
		377500 377500

54.ப வியாபார கணக்கு	வ
தொடக்கசரக்கு 74000	
கொள்முதல் 50000	
கலி 8000	
(-)கொடுபாசலவு 11000	
வேண்டியது 3000	
மொத்த லாபம் கீ/இ 179000	
	314000
	314000

இலாபநட்ட கணக்கு	வ
கழிவு 8000	
பொதுச்செலவுகள் 22000	
கப்புநிடி 16000	
(-)முன்கூட்டி 11000	
செலுத்தியது 30000	
தேய்மானம் 24000	
நிகரலாபம் கீ/இ 84000	
	179000
	179000

பொறுப்புகள்	இருப்புநிலைக்குறிப்பு	சொத்துகள்
முதல்400000	ரொக்கம் 32000	
(-)எடுப்பு10000 390000	வங்கி 80000	
(+)நிகரலாபம்84000	கட்டிடம்300000 தேய்மானம்30000	270000
474000	அறைகலன் 63000	
கொடுப்பாகவி 3000	பெ.மா.சீ 50000	
முதல்மீதுவட்டி 24000	கடனாளிகள் 87000	
கடன் 60000	இறுதிசரக்கு 50000	
கடனீந்தோர் 76000	புயன்தீராக்காப்பீடு 5000	
		637000
		637000

55.நடப்புவிகிதம் = நடப்புச் சொத்துகள்  
நடப்புபொறுப்புகள்

$$\text{நடப்புச் சொத்துகள்} = \text{சரக்கு+கடனாளிகள்} + \text{ரொக்கம்} + \\ \text{வங்கி+ குறுகிய காலமுதலீடு} \\ = 40000 + 70000 + 20000 + 10000 + 20000 \\ = \text{ரூ}160000$$

$$\text{நடப்பு பொறுப்புகள்} = \text{கடனீந்தோர்} + \text{செ.மா.சீ} + \text{வ.மே.ப.} \\ = 40000 + 10000 + 30000 \\ = 16000 \quad = 2:1 \\ 80000$$

$$2.நீர்மை விகிதம் = \frac{\text{நீர்மைச் சொத்து}}{\text{நடப்புபொறுப்புகள்}}$$

$$\text{நீர்மைச் சொத்து} = \text{நடப்புசொத்துகள்-சரக்கிரப்பு-முன்கூட்டி} \\ \text{செலுத்திய செலவு} \\ = 160000 - 40000 \\ = 120000 \\ = \frac{120000}{80000} = 1.5:1$$

3.துல்லியநீர்மைவிகிதம்

$$= \text{கைரொக்கம்} + \text{வங்கிரொக்கம்} + \text{குறுகியகாலமுதலீடு} \\ \text{நடப்பு பொறுப்பு} - \text{வங்கிமேல்வரைப்பற்றி} \\ = \frac{20000}{80000} + \frac{10000}{30000} \\ = 50000 \\ 50000 \\ = 1:1$$

4.உரிமையாளர்விகிதம்:  
பங்கதாரர் நிதி

மொத்தபுலனாகும் சொத்து

பங்கதாரர்நிதி+ சதாரணபங்குமுதல் +முன்னிமை

+பங்கமுதல்காப்பகள்

$$= 200000 + 50000 + 50000$$

$$= 300000$$

புலனகும் சொத்துகள் 400000

$$= 300000$$

$$400000$$

$$= 0.75:1$$

56.ரொக்கத்திட்டப்பட்டியல்

விவரம்	ஜன் ரூ	ஜீலை ரூ	ஆகஸ்ட் ரூ
ரொக்ககிருப்பு	250000	32000	557000
(+)திட்டமிட்டப்பட்டரொக்கப் பெறுதல்கள்	275000	320000	380000
பெற்றரொக்கம் விற்க உள்ளஇயந்திரம்	-	60000	-
	52500	700000	937000

(-) திட்டமிடப்பட்டரொக்க செலுத்துதல்கள் அளித்ததெதாகை கூலிதந்தது	180000 25000	115000 28000	160000 22000
	205000	143000	182000
இறுதியிருப்பு	320000	557000	755000

விவரம்	பே.ப.எ	பற்றி	வரவு
வங்கி க/கு ப பங்குவிண்ணப்ப க/கு (60000 x 2)		120000	120000
பங்குவிண்ணப்ப க/குப பங்குமுதல் க/கு		120000	120000
பங்குஒதுக்கீடு க/கு ப பங்குமுதல்ண க/கு (60000 x 3)		300000	180000
பங்குமுதல் அழைப்பு க/குப பங்கு முதல் க/கு (60000 x 2)		120000	120000
வங்கி க/கு ப பங்குஒதுக்கீடு க/கு		300000	300000
பங்குமுதல் அழைப்பு க/குப பங்கு முதல் க/கு		180000	180000
வங்கி க/கு ப பங்குமுதல்அழைப்பு க/கு		180000	180000
பங்குஒதுக்கீடு அழைப்பு க/கு ப பங்கு முதல் க/கு (60000 x 2)		120000	120000
வங்கி க/கு ப பங்குஒதுக்கீடு அழைப்பு க/கு		120000	120000

வங்கி க/கு	இறுப்புகீ/இ
பங்குவிண்ணப்ப க/கு	120000
பங்குஒதுக்கீடு க/கு	300000
பங்குமுதல் அழைப்பு க/கு	180000
பங்குஒதுக்கீடு அழைப்பு க/கு	120000
	-----
720000	720000
	-----
இறுப்புகீ/கொ	720000
	-----

பங்கு முதல் கணக்கு
இறுப்புகீ/கொ 720000
பங்குவிண்ணப்ப க/கு 120000
பங்குஒதுக்கீடு க/கு 300000
பங்குமுதல் அழைப்பு க/கு 180000
பங்குஒதுக்கீடு அழைப்பு க/கு 120000
720000
இறுப்புகீ/கொ 720000

பங்கு முனைம் கணக்கு
இறுப்புகீ/கொ 120000 120000
இறுப்புகீ/கொ 120000

பொறுப்புகள்	இருப்புநிலைக்குறிப்பு	சொத்துகள்
செலுத்தப்பட்டபங்குமுதல்600000 பங்குமுனைம் க/கு 120000		வங்கி 720000
		720000